

جَنُوزَةٌ وَإِفْرَانْسَهُ بَعَزُوزَهُ فَعَزُوزَهُ وَجَهَّزَ جَيْشًا مِنْ رُومِهِ وَطَرَقُوا
 مَدِينَتَهُ لَيْلًا فِي عَدَدٍ كَثِيرٍ مِنَ الْأَجْفَانِ وَمَلَكُوا الْمَرْسَى وَالْمَدِينَةَ
 وَنَزَلَ إِلَيْهِمُ الْأَمِيرُ عَمْرٌ مِنَ الْقَلْعَةِ فَقَاتَلَهُمْ فَأُسْتُشْهِدَ هُوَ وَجَمَاعَةٌ
 مِنْ نَاسِهِ وَاسْتَقَرَّ النَّصَارَى بِالْبَلَدِ وَلَمْ يَقْدِرُوا عَلَى الْقَلْعَةِ لِمَنْعَتِهَا
 ثُمَّ سَافَرْنَا مِنْ هَذِهِ الْمَدِينَةِ إِلَى مَدِينَةِ مَغْنِيسِيَّةٍ وَضَبَطَ اسْمُهَا
 بِمِيمٍ مَفْتُوحَةٍ وَغَيْنٍ مَعْجَمَةٍ مَسْكُونَةٍ وَنُونٍ مَكْسُورَةٍ وَيَاءٍ مَدَّةً
 وَسَمِيًّا مَهْمَلَةً مَكْسُورَةً وَيَاءً آخِرَ الْحُرُوفِ مَشْدُودَةً نَزَلْنَا بِهَا
 عَشِيَّةَ يَوْمِ عَرَفَةَ بِزَاوِيَةِ رَجُلٍ مِنَ الْفَتِيَانِ وَهِيَ مَدِينَةٌ كَبِيرَةٌ
 حَسَنَةٌ فِي سَخِّ جَبَلٍ وَبَسِيطُهَا كَثِيرٌ الْأَنْهَارِ وَالْعَيُونِ وَالْبَسَاتِينِ
 وَالْفَوَاكِهِ،

pape. Celui-ci ordonna aux chrétiens de Gênes et de France de faire la guerre au prince de Yazmîr, ce qui eut lieu. De plus, il fit partir de Rome une armée, et ces troupes attaquèrent la ville de Yazmîr pendant la nuit, avec un grand nombre de vaisseaux; elles s'emparèrent du port et de la ville. L'émir Omar descendit du château à leur rencontre, les combattit, et succomba martyr de la foi, avec un grand nombre de ses guerriers. Les chrétiens s'établirent solidement dans la ville; mais ils ne purent s'emparer du château, à cause de sa force.

Nous partîmes de cette ville pour celle de Maghnîciyah (*Magnesia*, actuellement Manissa), et nous y logeâmes le soir du jour d'arafah (9 de dhou'lhiddjah), dans l'ermitage d'un des jeunes-gens. C'est une ville grande et belle, située sur la pente d'une montagne, et dont le territoire possède beaucoup de rivières, de sources, de jardins et d'arbres fruitiers.